

Commercial Vehicle Control Systems

ZF Group · WABCO INDIA Limited, Chennai 600058

Department Finance From M.C. Gokul

Phone +91 044-4224 2000 Email gokul.mc@zf.com Date August 30, 2021

Scrip code: WABCOINDIA

cmlist@nse.co.in

Fax No.022 265982337 / 38

Scrip code: 533023 Fax No.022 22723121 / 2037 / 2039 corp.relations@bseindia.com

The Manager Listing Department National Stock Exchange of India Ltd Exchange Plaza, C-1, Block G Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai 400 051

Phiroze Jeejeebhoy Towers

Dear Sir,

The Manager Listing Department

BSE Limited

Dalal Street Mumbai 400 001

Sub: Newspaper Advertisement regarding convening of 17th Annual General Meeting through Video Conferencing / Other Audio Visual Means ("VC/OAVM") facility

Please find enclosed copies of newspaper advertisement published in the columns of English daily "Business Standard" (all India edition) and Tamil Daily "Makkal Kural" on 28th August 2021, newspapers having electronic editions, pursuant to the provisions of the Companies Act, 2013, the rules, referred thereunder, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Circulars issued by Ministry of Corporate Affairs and SEBI from time to time requesting the shareholders to register their e-mail IDs for receiving the Notice of the 17th Annual General Meeting of the Company to be held through VC/OAVM facility on Friday, 24th September 2021.

The Company has also facilitated those Shareholders who have not registered their E-mail IDs, enabling them to register their email IDs by availing the arrangements made through National Securities Depository Limited and Central Depository Services India Limited by way of sending SMS to their registered mobile number with Depository Participant / Company.

Kindly take the above on record and acknowledge receipt.

Yours sincerely,

ZF Group

M C Gokul Company Secretary

WABCO INDIA Limited

www.wabco-auto.com/india

ZF Group

Fax: +91 44 4224 2009 www.wabco-auto.com/india



MG brought in its first pure electric vehicle, the ZS EV, in 2020 and has so far sold 1,000 units

MG revs up on small cars

A smaller SUV and a sub-four-metre car are in the works

PAVAN LALL Mumbai, 27 August

7ith barely three car models in two short Garages (MG), which names its cars after British aircraft, has managed to carve out a brand identity and make an impact in the Indian market. launching smaller cars to play the recently launched Skoda

earmarked for this year, time next year. Rajeev Chaba, MG India's

are expected to grow to 300 for contract manworkshops and showrooms. ufacturing. "No MG owner should have to drive more than 30 minutes to national scene find a workshop in the next settles one year," Chaba says.

So far, MG, which is owned it al to be pumped third wave of by China's SAIC Motors and into the country which bought out General by MG, says Suraj Motors' Chevrolet plant in Ghosh, associate Halol, has been on a steady director, powerpath of drumming up one vari-train and compliant after the other for launch ance forecasts, a deterrent in the market here, even while IHS Markit. setting itself up as a technolo-

will compete with mid-seg- July, and has a backlog of over launched in July 2019, sells price conscious.

MG by the numbers			(units sold)	
2019:	16,000			
2020:	30,000			
2021:	50,000			
(in six months has sold 24.8K)*				
*Estimated			Source: Company	

Kushaq. After that it will go to far in the cluttered Indian mar- already sold around 300,000 MG has invested around sub-four metre cars. The SUV ket? Mumbai-based entrepre- cars in just two years with three ₹3,000 crore in the country will be launched in a few neur Raja Dhody, who bought models alone. Experts say MG with an additional ₹1,500 crore weeks and the small car some- a Hector Plus in January, went Motors would have to reach

managing director, said. The Halol plant's capacity beyond it to be on a par with anything volume game successfully in company has 2,500 employees the current 75,000 cars a year else I have," says Dhody, who India. Much, as always, depwith a high ratio of women and test its maximum capacity also has a BMW and has owned ends on price. "We are focusing employees at 35 per cent that at 100,000 units in two years, Mercedes-Benzes in the past. on localisation. "The Hector extends to the factory floor. Chaba adds. To expand capacity The company has appoint-further, the company has been your phone and the AC comes cent," according to Chaba. ed six dealer partners with in talks with other original eqon before you step inside and close to 225 touchpoints that uipment manufacturers (OEMs) is activated by voice control. well so far is MG's cost of own-

All of MG's

on markets

efforts will hinge

improving, given

the spectre of a

Covid-19. Plus,

picks up, the

global chip

even as demand

shortage remains

Once the interdown, expect more cap-

Now, its management is ment SUVs" such as the 8,000 cars in August because the company will have to folfocused on scaling up and Hyundai Creta, Kia Seltos and of this, Chaba savs.

for its sharp design at first. 100,000 units a year in sales The small car will take the "Then I test drove it and found fairly soon if it is to play the

auto badges."

value performs after versus a high of ₹4.000.

Of course, all of MG's efforts a few years of wear and tear, Despite its rich pedigreed gy-first consumer brand will hinge on markets improv-versus others in the aftermar-British history, MG has been aimed squarely at younger ing, given the spectre of a third ket scene, say analysts. MG has an unknown brand in wave of Covid-19. Plus, even as sold over 60,000 units of the the Indian market, which Chaba notes that "the entry demand picks up, the global Hector, which was launched in makes its journey so far strategy will go top-down here chip shortage remains a deter- June 2019, averaging between both commendable but also on, so the next car will be the rent. MG received over 4,000 1,500 and 2,000 units a month. one to watch closely in a smaller 4.3 metre SUV that, bookings for the Hector in The Tata Harrier which was, market that remains acutely

over 1,000 cars a month. Frost & Sullivan's Vice President for Mobility Kaushik Madhavan says MG has been successful so far, by and large. "Its product portfolio zoomed in on the popular SUV segment, which was the right thing to do," he says. "The second thing was that its emphasis on internet connectivity and subscription services, which no other OEM had done, has been a gamble that paid off." When Hector was launched, the company called it the Internet Car.

The third thing, Madhavan says, was to bring an electric vehicle model into the market when others were coin-tossing on EVs. MG brought in its first pure EV, the ZS EV, in 2020 and has so far sold 1,000 units.

To push the pedal on sales, low in Kia's footsteps, given What's worked for MG so that the Korean automaker has "You can start the car with ranges between 50 and 70 per

> One factor that has played Everything is perfect ership. According to research except the engine is by Frost & Sullivan, for spends a little sluggish on among comparative SUVs, MG slight inclines. If that scored well on certain metrics. can be improved, For periodic maintenance there would be very spend, average costs were lowlittle gap between it est at ₹11,117 versus a high of and the European ₹29,000; for general repairs, MG's cost was lowest at ₹295 Of course, MG's versus a high of ₹8,022; and for cars still have to pass alignment and balancing, the test of time to see they were somewhere in the how their residual middle with a cost of ₹2.000

Modi's green new deal might actually work

New Delhi, 27 August

After making great strides in promoting renewable energy, India is once again being singled out as a global climate laggard. Its negotiators blocked agreement on tackling emissions at the G-20 meeting in Naples earlier this year, publishing an eye-catching dissent calling for the group to focus on bringing down high percapita emissions in rich countries. India later skipped a ministerial meeting meant to prepare for the next global climate-change summit — the only one of 51 invitees to do so. Its leaders clearly resent pressure to set a date for reducing net carbon emissions to zero, as rival China has.

The West's focus on India's lack of a net-zero target, however, may be misplaced. It risks missing a potentially major shift underway in the country.

While Prime Minister Narendra Modi has always taken climate change seriously, he hasn't typically highlighted it as part of his domestic policy agenda. His recent Independence Day speech was different. Modi uses the speech, delivered from the ramparts of Delhi's Mughal-era Red Fort, about the electrifi- economic record to outline his government's major upcoming policy initiatives. Previous speeches launched his "Make in India" manufacturing push and his programme to improve India's

This year, Modi focused on climate change. He tailored the appeal to suit his hyper-

sanitation and hygiene.



nationalist image, pitching the energy transition as a matter of "environmental and Pakistan. He appealed for greater self-

reliance, warning If Modi's government of India's dependence on petroleum imports.

Modi talked about a new "National Hydrogen Mission" to develop green hydrogen and fuel cells, and cation of India's

massive rail system. He could also have mentioned the government's new subsidy for electric vehicles, which might make electric two-wheelers, in particular, attractive to India's vast scooter- and motorcycleriding population.

has shifted so strongly to greener rhetoric because of pressure from foreign diplomats and clisecurity", as crucial as defen- mate activists. It's more likely ding against the likes of China that Modi appreciates India's need for a compelling new growth narrative.

> India's can reduce investment growth engines had cooled even risk in these greener sectors and activities. the before Covid-19 panmaking them attractive investment demic hit. propositions for global Modi's big manand domestic capital, ufacturing push it might well turn hadn't really paid off; private around its dismal investment was

at historic lows. Early-2000s confidence that India would be the next China, the new factory of the world, has crumbled over two decades of disappointment.

In effect, there's no growth story left in India's economy that can enthuse both voters I doubt India's government and investors. That's what

Modi hopes to recover with his new narrative about green growth.

Fortunately, a focus on greener growth might also work. In past decades, unsustainably low domestic prices for raw materials such as iron ore and coal helped drive high growth rates. That boom collapsed amid accusations of corruption and cronvism, as well as objections from many who lived in heavily polluted mining industrial hotspots. Politically, Modi needs to find a less extractive growth model.

Focusing on green opportunities also offers a possible solution to India's private investment problem. Nobody expects India's cash-strapped government to create new networks for urban mobility, new housing stock and energy-efficient factories on its own. It's going to need help from the private sector. If Modi's government can reduce investment risk in these greener sectors and activities, making them attractive investment propositions for global and domestic capital, it might well turn around its dismal eco-

nomic record. The rest of the world should perhaps stop expecting India to fit within its own parameters of climate action and focus instead on whether it follows through on these new ambitions. While one should always take pledges about green new deals with considerable scepticism, on this occasion I'm a little bit more optimistic. In other countries, "green growth" is usually an unwieldy attempt to reconcile the divergent priorities of jobs-first politicians and climate-first activists. In India, it is the only game left in town, because we may

have lost in all the others. BLOOMBERG

As Covid 2nd wave wanes, credit card spending rises in India

Mumbai, 27 August

As restrictions on public movement and businesses ease, Indians are spending on their credit cards the way they used to before the coronavirus pandemic hit the country late 2020, shows Reserve Bank of India data.

Credit card spending dipped to ₹52,131 crore in May this year. It increased to ₹62,746 crore in June — a number higher than in February but marginally below levels seen in January.

Spending in June 2021 was slightly more than February 2020 - a time before the pandemic — but lower than the January 2020 figure of ₹67,000 crore. March recorded the highest credit card spending, of over ₹72.000 crore, in 2021.

All major credit card companies saw a sharp improvement in spending in June 2021 after a decline in April and May, a period when India was battling a second wave of Covid-19.

The January-March and April-June quarters of 2021 saw growth compared to the same period last year. Spending in April-June of 2021 was, however, lower compared to the preceding quarter.

"Total CC (credit card) spends rose 20 per cent MoM in Jun'21 after declining 18 per cent/12 per cent MoM in Apr'21/May'21. The improvement in spends can be attributed to lower lockdown restrictions owing to falling Covid cases. Jun'21 CC spends came in at ₹62,700 crore, largely in line with average spend of ₹650



billion seen during H2FY21," witnessed sequential dip.

said ICICI Securities in a report. India's SBI Card saw a 30 bps Growth in credit card spending slowed down in the previous 2021, said the ICICI Securities financial year, largely due to the note. Among other Indian lend-

lockdowns and regulatory measures. HDFC Bank, the largest credit-card issuer in India, was banned by the RBI from issuing new cards in December after frequent outages in its mobile and net banking

platforms. HDFC Bank's total card base fell from ble at 8.3 per cent. 15.38 million in December to 14.82 million in June after the states ease curbs, spending is ban, which the central bank partially lifted earlier this month.

As on June 30, the total credit card base of the entire system was 62.8 million. The market share, in terms of credit card spending, shows that domestic players are leading and foreign banks are losing out.

In terms of spending market share, foreign-owned Citibank, American Express and HSBC delivery is happening, dine-out

increase to 19.5 per cent in June

ers, HDFC Bank As on June 30, the and RBL Bank's total credit card credit card spends base of the entire in terms of market system was 62.8 share stood at 27.9 million. The market per cent and 4.8 per share. in terms of cent, respectively – down around 43 credit card spending, shows bps and 36 bps domestic players month-on-month, are leading respectively. Axis Bank remained sta-

As festivals near and more expected to spike significantly.

"Spending is likely to increase from the current levels because we are still in the recovery stage," said Nitin Aggarwal, analyst with Motilal Oswal Securities. "Travel-related spending is improving, hotels are seeing higher occupancy rates, there is some pick-up expected in restaurants also. As of now, mostly

is yet to pick up. Malls, multi-plexes also will be opening."

"Credit card spends dipped due to the lockdowns. The numbers for June suggest spending is inching up," added Sunil Rongala, who works with Worldline, a transaction facilitator in digital payments, "There is definitely going to be a sustained increase in credit card spends, partially because if you see the pattern, most of the large purchases are made on cards. Given that there are a lot of incentives to spend on credit cards, you are going to see spending increase.'

According to ICICI Securities, the second quarter of FY22 could see 35 per cent higher spends than the first, and 59 per cent higher than O2FY21.

"The entire chain of recovery is likely to happen in the coming months, which will drive further pick-up in spending. New card acquisition rate will also improve, particularly for these card companies like SBI Card, which are aggressive in going out to source cards. This activity will not result in a higher acquisition," Aggarwal said.

HDFC Bank, India's largest private sector lender, aims to get back to its pre-ban run rate of issuing 300.000 cards a month in the next two or three months. which would be increased to 500,000 credit cards every month starting February 2022.

"It (500,000) is a huge number. It's more than the monthly average of new card acquisition of the last financial year" said Aggarwal. On an average, FY21 saw little more than 350,000 cards added every month.

TATA STEEL BSL

Tata Steel BSL Limited

(formerly Bhushan Steel Limited) Regd. Office: Ground Floor, Mira Corporate Suites, Plot No 1 & 2, Ishwar Nagar, Mathura Road, New Delhi - 110 065

CIN: L74899DL1983PLC014942 Tel: 91-11-3919 4000; Fax: 91-11-4101 0050; Email: tsbsl@tatasteelbsl.co.in, Website: www.tatasteelbsl.co.in

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

Notice is hereby given that the following share certificate(s) of Tata Steel BSI imited ('Company') have been reported as lost / misplaced and the holder(s) of the said share certificate(s) have requested the Company for issue o uplicate share certificate(s).

accordingly, the Company will proceed to issue duplicate Share Certificate(s to the below mentioned person(s), unless a valid objection is received by the Company within 15 days from the date of publication of this Notice. No claims vill be entertained by the Company with respect to the original Share Certificate(s) subsequent to the issue of duplicates thereof.

Name of the Shareholder(s)	Folio Number	No. of Shares of ₹10/-	Certificate Number	Distinctive Nos.
Vijay Kumar Gupta Renu Gupta Monika Gupta	0030192	100	21933	10543801 - 10543900

Any person(s) who has a claim in respect of the said certificate(s) should lodge his/her/their claim with all supporting documents with the Company at its Registered Office. If no valid and legitimate claim is received within 15 days from the date of publication of this Notice, the Company will proceed to issue duplicate share certificate(s) to the person(s) listed above and no further claim vould be entertained from any other person(s).

for Tata Steel BSL Limited

New Delh

(Nisha Anil Seth) August 27, 2021 **Company Secretary & Compliance Officer**

CIN: L34103TN2004PLC054667 Registered Office : Plot No.3 (SP), III Main Road, Ambattur Industrial Estate, Chennai 600 058. Phone: 044-4224 2000, Fax: 044-4224 2009.

Email: cvcs.info.india@zf.com; Website: www.wabcoindia.com **Notice to the Members of the** 17th Annual General Meeting

WABCO INDIA LIMITED

The 17th Annual General Meeting (AGM) of the Company will be convened on Friday, 24th September, 2021 at 14.00 hrs. IST through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) in compliance with the application provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular Nos. 02/2021, 14/2020, 17/2020 and 20/2020 dated January 13, 2021, April 8, 2020, April 13, 2020 and May 5, 2020 respectively issued by the Ministry of Corporate Affairs (MCA Circulars) and Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and

presence of the Members at a common venue. The Notice of the 17th AGM and the financial statements for the financial year ended 31st March 2021 (Annual Report) will be sent only by e-mail to all those Members, whose e-mail addresses are registered with the Company or with their respective Depository Participants (Depository), in accordance with MCA Circulars and SEBI Circulars, Members can join and participate in the AGM through VC/OAVM only. The instructions for joining the AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the AGM by shareholders holding shares in dematerialized mode, physical mode and by shareholders who have no

SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and respectively issued by the Securities and Exchange Board of India (SEBI Circulars) without the physical

registered their e-mail addresses will be provided in the Notice of the AGM. Members participating through the VC/OAVM shall be counted for the purpose or reckoning the quorum under Section 103 of the Companies, Act, 2013. The Notice will also be made available on the websites of the Company viz., www.wabcoindia.com and also on the website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited (NSDL)

(agency for providing the Remote e-Voting facility) i.e. www.evoting.nsdl.com Members holding shares in physical form who have not registered their e-mail addresses with the Company / Depository can obtain soft copies of the Notice of the 17th AGM, Annual Report and / or login details for joining the AGM through VC / OAVM including e-voting, by sending scanned copy of the following documents to Integrated Registry Management Services Private Limited, the Registrar & Share Transfer Agents of the Company by e-mail at srirams@integratedindia.in with a copy to the Company at

a. signed request letter mentioning your name, folio number, complete address, e-mail address to be registered

 b. copy of the share certificate (front and back): c. self-attested copy PAN; and

25th August 2021

d. self-attested copy of Driving Licence / Passport / Bank Statement / Aadhar, Members holding shares in demat form are requested to update their e-mail address

The Company has also made arrangements through NSDL and Central Depository

Services Limited (CDSL) for sending SMS to shareholders on their registered mobile numbers in the demat account to initiate the process of e-mail ID updation. Members are requested to avail this facility and update their e-mail address accordingly

The above information is being issued for the information and behalf of all the Members of the Company and is in compliance with the MCA and SEBI circulars as stared above. For ZF GROUP - WABCO INDIA LIMITED Chennai M C Gokul

INFORMATION REGARDING 26th ANNUAL GENERAL MEETING

The 26th Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the 28th September, 2021 at 11.00 AM IST, through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OAVM"), in compliance with applicable provisions of Companies Act, 2013 and the Rules framed thereunder and the SEBL (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with the Ministry of Corporate Affairs ("MCA") Circular numbers 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020 and 02/2021 dated January 13, 2021 and Securities and Exchange Board of India (SEBI) Circular numbers SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, without the physical presence of the Members at a common venue, to transact the business as mentioned in the Notice of the AGM. Members will be able to attend the AGM or view the live webcast at https://emeetings.kfintech.com.

In terms of MCA Circular(s) and SEBI Circular(s), the Notice of the 26th AGM and the Annual Report for the Financial Year 2020-21 is being sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depository Participants(s) as the requirements of sending physical copy of the Notice of the AGM and Annual Report for the Financial Year 2020-21, have been dispensed away with.

In accordance with Section 108 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules 2014, Secretarial Standard-2 on General Meetings and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), as amended from time to time, the Company is providing facility to its members holding shares as on Tuesday, September 21, 2021. being cut-off date, to exercise their right to vote on all resolutions set forth in the Notice of the AGM. The members may cast their vote using an e-voting system ("Remote e-voting") or by e-voting at the AGM. The Company has engaged KFin Technologies Private Limited, Registrar and Transfer Agent (RTA/KFinTech) of the Company to provide Remote e-Voting facility and e-Voting facility at the AGM. The detailed procedure/instructions for e-Voting are contained in the 26th AGM Notice.

All the members are informed that:

(I) The voting will be conducted by electronic means only;

(ii) Any person, who becomes Member of the Company after sending the Notice of the 26th AGM by email and holding shares as on the cut-off date, may approach the Company/KFinTech for issuance of the User ID and Password for exercising their right to vote by electronic means;

(iii) Members participating in the 26th AGM and who had not cast their vote by Remote e-Voting, shall be entitled to cast their vote through e-Voting system during the 26th AGM:

(iv) Members can attend and participate in the AGM only through VC/OAVM. Members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act,

(v) The Notice of the AGM along with Annual Report will be available on www.pvrcinemas.com; https://evoting.kfintech.com; www.bseindia.com and www.nseindia.com: and

(vi) Those Members holding shares in physical form, whose email addresses are not registered with the Company are requested to register the same with Company or RTA/KFinTech by sending an email to cosec@pvrcinemas.com/einward.ris@kfintech.com. Members holding shares in de-mat form can update their email address with their Depository

Members are requested to refer the Notice for e-voting procedure.

By order of the Board For PVR Ltd

Place: Gurugram Date: 27th August 2021

Company Secretary

Mukesh Kumar Company Secretary

PVR LIMITED, Registered Office: 61, Basant Lok, Vasant Vihar, New Delhi 110 057 Corporate Office: Block A, 4th Floor, Building No.9A, DLF Cyber City, Phase III, Gurgaon 122 002, Haryana (India). Tel: +91-124-4708 100; Fax: +91-124-4708 101 Website: www.pvrcinemas.com; CIN: L74899DL1995PLC067827

பெயர் மாற்றம்

MEENA KUMARI, கணவ

நெ.29

காஞ்சிபுரம் மகா பெரியவர் மணிமண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி வளாகத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சியை காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் பார்வையிட்டார்.

ஓரிக்கை மகா பெரியவரின் மணி மண்டபத்தில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 24−ந் தேதி வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை தங்கியிருந்து சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார்.

இந்த நாட்களில் மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்கள் பார்வையிடுவதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனத்தின் சார்பில், தெய்வீக ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியானது ஆகஸ்ட் 26–ந்தேதி முதல் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை நடைபெறவுள்ளது. ஓவியர் ஏ.மணிவேலு இறைநெறி 100க்கும் மேற்பட்ட வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் திறந்து வைத்தார். டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனத்தின் தலைவர் முன்னிலை ஏ.ஆர்.ஆர்.ராமநாதன் கண்காட்சிய<u>ை</u> வகித்தார். காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். எந்தெந்த

ஸ்ரீ விஜயேந்திரர் பார்வையிட்டார்



கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஸ்ரீவிஜயேந்திரருக்கு ஒவ்வொன்றாக ஓவியர் மணிவேலுவும், அவரது மகன் ம.ஆறுமுகமும் விளக்கிக் ஓவியர் கூறினர்.

கண்காட்சி குறித்து ஸ்ரீவிஜயேந்திரர் கூறுகையில், பல்வேறு கோவில்களில் மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களை ஒரே நேரத்தில் நேரில் பார்த்தது போன்று வரையப்பட்டிருப்பது **தத்**ரூபமாக

பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டு மகா பெரியவர் சுவாமிகள் தெருக்கூத்து, மகாபாரதம், சங்கீதம் ஆகியவற்றை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்று பக்தி நெறியை வலுப்படுத்தினார். வியாச பாரதமாக இந்தியா உருவாக வேண்டும். மகா பெரியவர் சுவாமிகளின் கனவம் அதுவாகத்தான் இருந்தது. இயல், இசை, நாடகம், சங்கீதம் கலைகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார்.

விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரியில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி; தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் உதவி: கலெக்டர் மோகன் வழங்கினார்

வിழுப்புரம், ஆக. 28-விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்முனை வோர்களுக்கு வங்கி கடன் உதவிகளை கலெக்டர் த.மோகன் வழங்கினார்.

விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரியில் ஊரக சுயவேலைவாய்ப்ப பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பாக தொழில் முனைவோர்கள் வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெற்று சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாமில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையினை கலெக்டர் மாவட்ட த.மோகன் வழங்கினார்.

. அப்போது அவர் கூறியதாவது**:** மாவட்டத்தில் விவசாயம் நமது

சிறுதொழில் சம்மந்தபட்ட மற்றும் தொழில்கள் அதிகளவில் உள்ளதால் முனைவோர்கள் தொழில் விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். பின்தங்கியுள்ள கிராமப்பகுதியினை சார்ந்த

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இதுபோன்ற தொழில் முனைவோருக்கான பெற்று வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று புதிய தொழில் திட்டங்களை

ஏற்படுத்தி தங்கள் பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்கும் வேலை வாய்ப்பி னையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

அரசின் பல்வேறு திட்டங்களை ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில<u>்</u> நம்பிக்கைய<u>ு</u>டன் காத்திருக்கும் மக்களுக்கு கொண்டு சோ்க்கும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களும், வங்கியாளர்களும் செயல்பட்டு ஒருங்கிணைந்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் வாழ்க்கை மேம்படுத்திடவும் காக்கினை மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க கிட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், இந்தியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் அனிதா, தாட்கோ மாவட்ட மேலாளர் குப்புசாமி, மகிளர் மேம்பாட்டு தமிழ்நாடு நிறுவனம் சத்தியமூர்த்தி மற்றும் துறை

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம் MERIN MARY GEORGE கணவர் பெயர்: Sam Mathew Kalarickal. பிறந்த 17,11,1982 தேதி: நெ.18 கார்டன், பிஷாட் ராஜ அண்ணாமலைபுரம், 600 028, என்ற முகவரியில்

MERIN SAM MATHEW, என்று அழைக்கப்படுகிறேன். MERIN MARY GEORGE

பெயர் மாற்றம்

Ranjitha Babu Duraisamy, தந்தை பெயர் Duraisamy, பிறந்க கேகி 31.03.1972, **நெ.**1/1, சங்கையா மேஸ்த்திரி தெரு, கொடுங்கையூர் 600 118. என்ர சென்னை– முகவரியில் வசிக்கும் நான் இனி Ranjith Babu Duraisamy, என்று அழைக்கப் படுகிறேன். Ranjitha Babu Duraisamy

பெயர் மாற்றம்

Sneha Dugar Chandra Kumar தந்தை பெயர்: Nemichand Chandrakumar Dugar, பிறந்த தேதி: 20.04.1989, நெ.3E, GEE Gee Minar, 23, காலேஜ் ரோடு சென்னை sooos, எ<mark>ன்றமுகவரியில் வசிக்கு</mark>ம் நான் இனி Given Name SNEHA, Sur Name: DUGAR ான்று அழைக்கப்படுகிறேன். Sneha Dugar

பூரம்

Moosaraza Mohamed தந்தை பெயர்: Ali Ayub, Moosa Raza, பிறந்த தேதி: 20.05.1962, **Б**.38/33, பிரகாசம் ரோடு, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை 600 014. முகவரியில்

நான் இனி Moosa Raza Mohammed Ayub, என்று அழைக்கப்படுகிறேன். Ali Moosaraza Mohamed Ayub

பெயர் மாற்றம்

Naseera Tasneem Mohamed Ansar, தந்தை பெயர்: Mohammed Ansar (Late), பிறந்த தேதி: 08.01.2002, நெ.6/375, மசூதி 2வது தெரு, அப்பம்பட்டு, செஞ்சி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம் – 604 205, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Naseera Tasneem நான் இனி Naseera பக்பட்டை. Ansar, என்று அழைக்கப்படுகிறேன். Naseera Tasneem Mohamed Ansar

பெயர் மாற்றம்

Mohamed Ashraf Abdul Azeez, தந்தை பெயர்: Abdu பிறந்த தேதி: தெரு, கிருஷ்ணாபுரம், செஞ்சி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம் **–** முகவரியில் நான் இ முகவாயல வச்சுகும நான் இனி MOHAMMED ASHRAF ABDUL AZEEZ,

என்று அழைக்கப்படுகிறேன். Chandra Kumar Mohamed Ashraf Abdul Azeez

PUBLIC NOTICE

It is represented to me by my client, Mr.Y.NAYEEM BAIG, resident No.20/92 Bangaru Street, Avanavaram, Chennai 600023 of No.20/92, Bangaru Street, Ayanavaram, Chennal Bououzo, that on 05.07.2021 while he was boarding MTC Bus Route No.23C, at Ayanavaram Bus Depot to go to Thousandlights for handing over his property documents vide Doct.No. 5253/2014 dt.9.12.2014, SRO, Gummiddipoondi pursuant to his property bearing Plot No.1/108, EWS, B-Type comprised in S.No. 325 part, measuring 40.00 sq.meter situate at No.49, Pappankuppam village, Gummidipoondi, Thiruvallur district, to his advocate for seeking legal opinion, there was full of rush in the bus and wher he boarded the bus he noticed that his hand bag consisting the above said property document was found missing and is beyond

The public at large is informed that, if anybody found the above said document may kindly be returned either to the undersigned or to my client above named. If the document was found misused by some third party the same will not bind over upon my client with the above said property without the knowledge of my client Mrs.GOUHAR UNNISSA

Advocate, Commissioner of Oaths High Court, Madras OFF & RES: No.12, Ground Floor, 2nd Cross Street V.G.P.Selva Nagar, Velachery Chennai-600 042 Mob:950003610, 8072745468

புதுவையில் இன்று 67 பேருக்கு கொரோனா

புதுவையில் இன்று 67 பேருக்கு கொரோனா

ACP No. 877/2015

எதிர்

2. குணசேக்ரன்

குந்த நெம்பா மனுதாரா, எதிர்மனுதாரர்கள் மீது 26.12.2015 தேதியில் ஏற்பட்ட டிகிரியின்படி 1,2ம் எதிர்மனுதாரர்களை வாரண்டில் 1,210 எதுயமனுதாராகணை வாரண். டி.ல பிடிக்க மனுதாரர் மனு தாக்கல் செய்து மேற்படி நிறைவேற்று செய்து மேற்படி நிறைவேற்று மனுவில் 1,2 எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் வாய்தா 5.10.2021 வைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேதியில் சமூகம் கோர்ட்டில் 1,2 எதிர்மனுதாரர்கள் 10.00 காலை 10.00 மணிக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களது ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினால் மேற்படி வழக்கு ஒரு தலைபட்சமாக உத்தரவு வழங்கப்படும் என்பதை இதன்மூலம் அறியவும்.

IN THE XIV ASSISTANT CITY

Madhavan.R

No.64,Rajiv Gandhi Nagar Semmenchary,Sholinganallur, Chennai - 600 119 Defendant Take notice that Plaintiff has filed O.S.5448/2019 on the file

of XIV Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600104 against the Defendant for recovery of sum of Rs. 444942/- with future interest and costs. The Defendant is hereby informed to appear on 14.9.2021 at 10.30 a.m. either in person or through counsel in the court of XIV Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600104 failing which the above suit will be heard and disposed as prayed for

K.Parameshwari B.Sc., B.L., C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதுவை, ஆக.28 –

மேன்மைமிகு திண்டிவனம் முதன்மை சார்பு நீதிமன்றம் அவர்கள் சமூகம் E.P. No. 133/2017

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லிட்., திண்டிவனம் கிளை ... மனுதாரர்/DH

1 . தங்கராஜி

... 1, 2ம் எதிர்மனுதாரர்கள்/JD 1 மற்றும் 2 எதிர்மனுதாரர்கள்

அறிவதாவது நெம்பர் இந்த மனுதாரர் காலை

> ப.மருதையன் B.A., B.L. மனுதாரரின் வழக்கறிஞர், திண்டிவனம்.

CIVIL COURT AT CHENNAI O.S.5448/2019

STATE BANK OF INDIA SMECCC Ekkattuthangal, Rep. by its Deputy Manager, 5, Jawaharlal Nehru Road, Ekkattuthangal, Chennai - 600032 Plaintiff

தொற்று

செய்யப்பட்டிருக்கிறது. இன்று காரைக்காலைச் பெண் சேர்ந்த ஒரு தொற்றால் சிகிச்சை இறந்தார். பலனின்றி இன்று மட்டும் 136 பேர் குணமடைத னர். இதுவரை தொற்று பாதித்துவர்கள் 1,23,298 பேர். 1809 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் –

<u>பெயர் மாற்றம்</u> நான் ,KUMARAVEL RAJU RAJKUMAR என்கிற RAIKIIMAR RAIIIPILLAI

1,20,790 பேர் ஆவார்கள்.

த/பெதிரு. RAJU பிறந்த தேதி:11 ஏப்ரல் 1980 பிறந்த மாவட்டம்: கள்ளக்குறிச்சி வசிப்பிடம்: F2,கிறிஸ்டல் கார்டன். 3வது மெயின் ரோடு, சமயபுரம், **இ**ாண்டாம்கட்டளை, காஞ்சிபுரம் மாவட்டம்-600128 **இனி** முகற்கொ**ண்**டு

RAJKUMAR RAJUPILLAI என்று அழைக்கப்படுவேன் KUMARAVEL RAJU RAJKUMAR alias RAJKUMAR RAJUPILLAI

IN THE VI ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.6292/2018 STA TE BANK OF INDIA

SMECCC Ekkattuthangal, Rep. by its Manager, 5, Jawaharlal Nehru Road, Jawaharlal Nehru Road, Ekkattuthangal, Chennai - 600032 Plaintiff

Pushparaj.D, No.624, Maganyam Salai, Venkateswara Nagar, Salamangalam, Padappai,

Chennai-601301 Defendant Take notice that Plaintiff has filed OS 6292/2018 on the file of VI Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600 104 against the Defendant for recovery of sum of Rs. 179922/- with future interest and costs. The Defendant is hereby informed to appear on 1.10.2021 at 10.30 a.m. either in person or through counsel in the court of VI Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600l 04 failing which the above suit will be heard and disposed as prayed for

K Parameshwari B Sc., B L., C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

ENROLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three O.S.514/2020 STATE BANK OF INDIA months there after. I, K.ROSHNI PRIYA, D/o.M.Kishok Kumar, aged 23 years, permanently residing at No.43, Anna Street, Mangadu, Chennai –600 122. No.16, Whannels Road Egmore, Chennai-600008

Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar Council building, high court campus, chennai-600 104. Chennai - 600029 T N Kannan I.N.Kannan
 714. PH Road, Aminjikarai, Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. Chennai- 600029 3 K Mahalakshmi K.ROSHNI PŘIYA

After 10 days of the publication of this notice and within three months there after. I, GIRIJA M.S, D/o. Senthil Pandiyan.M, permanently residing at A 354, VGN Royale Appartment, 3rd Floor, Vilingiambakkam, Sekkadu, Avadi, Chennai – 600 071. Intend having my enrolment as an Advocate moved before the bar council of

Tamilnadu, bar Council building

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. GIRIJA M.S

10 days of publication of this notice and within three months there after. I, P.S.KIRBHAGHARAN, S/o. Philip. S.Sakthivel, aged 38 years, permanently residing at No.36 (5A), Hospital Road, Ambattur, Chennai –600 053. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar Council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. P.S.KIRBHAGHARAN

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS S.A. No.1291 OF 2000 Nithyananda Reddiar & others

... Appellants

Chinmayananda Reddiar (died) & others Chandrasekaran

S/o. ChinmayanandaReddiar 39/A, South Street Udavarkudi Village KattumannarKoil Post & Taluk Cuddalore District- 608 301

... 4th Respondent The above Second Appeal filed against the Judgment and Decree in A.S. No.30/1997, on the file of the Principal District Court, Cuddalore, dated 6.7.1998, came up for hearing before the Hon'ble High Court on 16.8.2021. The Hon'ble Court was pleased to order notice to the 4th respondent above named by paper publication and adjourned the matter to 13.9.2021 for his appearance The 4th respondent is required to appear before the Hon'ble Court either in person or through an Advocate on 13.9.2021 at 10.30 AM and on his failure to appear, the matter will be decided in his absence.

J. Antony Jesus Advocate Counsel for Appellants

விரைவு நீதிமன்றம் (மேஜிஸ்டிரியல் லெவெல்) STC No.45 / 2020

D. கிருஷ்ணமூர்த்தி, த/பெ. (லேட்) தாமோதர முதலியார் நெ.43, 4வது குறுக்கு தெரு, திருமுருகன் நகர், கைலாசநாகர் கோயில் அருகில்,

திருநின்றவூர்– 602024 எகிர்

ாத 1) K.S. ரமேஷ் 2) ஜெயந்தி ரமேஷ் இருவரும்: நெ.8, பெருமாள் முதலி ிதரு, ராயப்பேட்டை சென்னை–600 014

குற்றம் சட்டப்பட்டவர்கள் அறிவிப்ப

மேற்படி காசோலை மாற்று முறை ஆவண வழக்கில், புகார்தாரர், குற்றம் சட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வந்த வழக்கானது வரும் 07.09.2021 அன்று வாய்தா போடப்பட்டிருப்பதாவ் குற்றம் சட்டப்பட்டவர்கள் 1 மற்றும் 2 பேர்களோ அல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியது. தவறும்பட்சத்தில் சட்டப்பட்டவர்களுக்கு குற்றம் எதிரான பிணை விடு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

A. சௌந்தர்ராஜன் புகார்தாரர் வழக்கறிஞர்கள்

உதவிச்சீட்டு பதிவாளர் நடவடிக்கைக்கள், கடலூர்

்முன்னிலை: திருமதி.**ச.மீனாட்சி தேவி** சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும், சீட்டு நியமனதாரர் (நடுவன்) வழக்கு, மாவட்டப் பதிவாளர் அலுவலகம், கடலூர்

மத்தியஸ்தர் வழக்கு எண். 31/2021 ஸ்ரீ ஹரி ஐஸ்வர்யம் சிட்பண்ட்ஸ் (பி) லிட்டெட், எண்.29, ஆண்டவர் . மெடிக்கல் மேல் தளம், பண்ருட்டி மெயின் ரோடு, வடலூர்.

எதிர் 1) Mrs. C.Bhuvaneswari D/o. Chinnadurai, No.6A, West Street, Clip Street, Block-26, Neyveli 2) Mr.P.Krishnamoorthy S/o.Perumal No.021, Type–A Green Square, Block-25, Neyveli 3) Mr.Antony Joseph Johnson S/o.Raphael No.006,Type–B Pilot Quary Lane, Block–24, Nevveli

4) Mr.Sivakumar, S/o.Thirumal No.12, Type–C, Brinjal Street, Block–20, Neyveli

பெட்ட 20, Negveli .. எதிர்மனுதாரர்கள் மனுதாரர் நாளது 31.01.2021 தேதி வரையிலான தொகை ரூ. 4,28,103/– உங்களிடமிருந்து 4,28,103/– உங்கள்டமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்த பிராதுவின் பேரில் எனது அலுவலகத்தில் 08**.**09.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு அன்று முற்பண்ட 11 மண்க்கு விசாரணை நடைபெற இருக்கிறது. மேற்படி விசாரணையின் போது மனுதாரருக்கு சேர வேண்டிய counsel failing which you will be தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது எனவும் set exparte and the above suit தங்களுக்கு தொகை சம்மந்தமாக ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் விசாரணையின் போது தெரிவிக்கலாம் எனவும் மேற்படி விசாரணைக்கு ஆஜராகத் தவறினால் அம்மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை

இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. உதவிச் சீட்டு பதிவாளர்

IN THE XXII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI

RACPC Chennai, Rep. by its Authorised Officer,

1. K.Kamal Kamesh 714, PH Road, Aminjikarai,

714, PH Road, Aminjikarai, Chennai- 600029

Old No 19, new No 46

Nainiyappa Street, Chintadripet, Chennai-600002 Defendants Take notice that Plaintiff filed O.S.514/2020 on file of XXII Assistant Civil Court Chennai at at Allikulam Commercia. Complex, Kannappar Thidal, Periyamet, Chennai - 600003 high court campus, chennai-600 104.

against the Defendants for recovery of sum of Rs. 632451 with future interest and sts. The Defendants are hereby informed to appear on 29.9.2021 at 10.30 a.m. either in person or through counsel in the court of XXII Assistant City Civil Court Chennai at Allikulam Commercial Complex, Kannappar Thidal, Periyamet Chennai - 600003 failing which the above suit will be heard and

disposed as prayed for.

K.Parameshwari B.Sc., B.L.

C.Srikanth B.E., LL.B. Counsel for Plaintiff

IN THE XXII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.1761/2019

STATE BANK OF INDIA SMEC Teynampet Rep. by its Manager, 556, Jeevan Anand Building, Ground Floor, Anna Salai, Teynampet, Chennai - 600018

Vs ⊢ M/s. Aqua Nova Systems, Represented by Proprietor S.Chellaiya 10/1, 2nd Floor, Kavarai Street,

West Mambalam, Chennai- 600033 2 S Chellaiya Proprietor of M/s Aqua Nova Systems, 10/1, 2nd Floor, Kavarai Street, West Mambalam, Chennai- 600033

Defendants Take notice that Plaintiff has filed O.S.1761/2019 on the file of XXII Assistant City Civil Court Chennai at the Allikular Court Chennai at the Allikular Court Chennai at the Allikular Chennai at Allikulam Commercial Complex, Kannappar Thidal, Periyamet, Chennai - 600003 against the Defendants for recovery of sum of Rs. 885781/- with future interest and costs. The Defendants are hereby informed to appear on 29.9.2021 at 10.30 a.m. either in person or through counsel in the court of XXII Assistant Civil Court Chennai at Allikulam Commercial Complex Kannappar Thidal, Periyamet, Chennai - 600003 failing which the above suit will be heard and

disposed as prayed for. K.Parameshwari B.Sc., B.L., C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

IN THE XIX ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.7787/2019

STATE BANK OF INDIA RACPC Chennai, Rep. by its Authorised Officer No.16, Whannels Road Egmore, Chennai - 600008

. M.Dinesh Kumar No.11. (New No.42) Bharathi Nagar, Raja Street,Chennai-6001112. R Mayakrishnan No 11, (New No 42),

Bharathi Nagar,Raja Street,Chennai-600111 Defendants Take notice that Plaintiff has filed O.S.7787/2019 on the file of XIX Assistant City Civil Court Chennai at at Allikulam Commercial Complex, Kannappar Thidal, Periyamet, Chennai - 600003 against the Defendants for recovery of sum of Rs.272085/- with interest and costs The Defendants are hereby informed to appear or 21.9.2021 at 10.30 a.m. either in person or through counsel in the court of XIX Assistant City Civil Court Chennai at Allikulam Commercial Complex Kannappar Thidal, Perivamet Chennai - 600003 failing which the above suit will be heard and

disposed as prayed for K. Parameshwari B.Sc., B.L. C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

IN THE COURT OF V ASSISTANT CITY CIVIL
JUDGE AT CHENNAI O. S. No. 9231 of 2019

BANK OF BARODA, having its Head Office at Mandvi, Baroda and one of its Branch being SIET College Avenue Branch at No.54. Bharathidasan Road.

Teynampet, Chennai - 600 018 represented by its Chief ManagerMr.Manoj Kumar Nayak Mr S Saravanan,

S/o Mr.G. Sabapathy, Old No.4/226, New No.4/12, VOC Street, Ponni Nagar,

VOC Street, Ponni Nagar, Karambakkam, Chennai- 600 116 ... Defendant The above O.S.No.9231 of 2019 has been filed by the Plaintiff against you for recovery of a sum of Rs 3,44,255/ alongwith further interest Hon'ble V Asst. City Civil Judge Chennai has ordered issue of Notice through paper Publication against and has adjourned the case to 20.10.2021 for your appearance. Take Notice that you are hereby called upon to appear before the Hon'ble V you are nereby called upon to appear before the Hon'ble V Asst. City Civil Judge, Chennai on 20.10.2021 at 10:30 AM. either in person or through your

will be decided in your absence.

M/s.N.K.SRIRAMAN COUNSEL FOR PLAINTIFF

பெயர் மாற்றம் SHARMILA GAFFOOR கணவர் பெயர்: Gaffoor, பிற<u>ந்ச</u>

வடபழனி,

600 026

SHARMILA GAFFOOR

தேதி: 15.04.1972, நெ.85/87, 4C Orchards Appasamy Apts, ஆற்காடு இனி SHARMILI GAFFOOR, என்று அழைக்கப்படுகிறேன்.

Kaivandur, திரு வள்ளூர் என்ற முகவரியில் வசிக்கும் என்று அழைக்கப் படுகிறேன்.

13.06.1969.

JESSIE MEENA KUMARI MEENA KUMARI

பொது அறிவிப்ப

கேகி:

அருணாச்சலம் தெரு, புதிய கதவு எண்:30 பழைய கதவு எண்:42 இல் வசித்த வரும் ஆறுமுகம் மகன் தனசேகரன் அவர்களுக்கு சொந்தமான சென்னை மாவட்டம் பெரியமேடு சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட வேப்பேரி சூலை மாவட்டம் பெரியமேடு சார் பதிவாளா எல்லைக்குட்பட்ட வேப்பேரி சூலை நெடுஞ்சாலை RSNo:1239/3ல்.அடங்கியுள்ளதும் புதிய கதவு எண்: 2இல் அமைந்துள்ளதுமான சுமார் 1171 சதுரடிக்குன்டான அவரது தாயார் பெயரில் 29/11/1957 தேதியிட்ட ஆவண எண் :2741/1957 மற்றும் அதன் தாய் பத்திரம் 27/02/1956 தேதியிட்ட ஆவண எண்:401/1956 என பெரியமேடூ சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் அசல் கிரய பத்திரம் ஆகிய இரண்டையும் 25/06/2021 அன்று சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ் பேருந்து நிறுத்தத்தில் தொலைத்து விட்டார். மேற்படி பத்திரத்தை கண்டுஎடுத்தவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழக்கறிஞர் எண் 6, இரண்டாவது தளப் சென்னை ஹவுஸ் இணைப்பு தளம் எஸ்பிளானேடு, சென்னை600108

பொது அறிவிப்பு

கேரளா, P.P.தொடுபுழா, முத்தாளக்கூடம், வடக்கேரா ஹவுஸ், வசிக்கு னது கட்ச்சிக்காரர் திரு.ஜோஸ் மோன் ஃப்ரான்சிஸ், தந்தை பெயர் ஃப்ரான்சிஸ், அவர்கள் சார்பாக தெரிவிப்பது என்னவென்றால் அவருக்க செந்தமான அசல் விற்பனை பத்திரம் எண்.69/15, சான்றிதல் எண். INTI

பெற்றதமான் அசல் பற்றவன் பற்றும் அங்கீகார பத்திரம் எண்.9319/15. மேற்கூறிய அசல் பத்திரம் எனது கட்ச்சிக்காரர் முத்தாளக்கூடம் இருந்து தொடுபுழா பயணிக்கும் பொது தொலைத்துவிட்டார். மேலும் தொடுபுழா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மனு எண்.108284/2021. து ஆது கிடைக்கப்பெற்றால் கீழ் யாரேனும் மேற்கூறிய அசல் பத்திரம் ச தெரிவித்துள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

SONY GEORGE Advocate, Anthinattu Buildings Thodupuzha, Pin:685584 Mobile No.93888 11345

இன்டல்இண்ட் வங்கி லிமிடெட், புதிய எண்.34, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை 600 01 புனே 411001, 2401 ஜெனால் திம்மய்யா சாலை (கன்டோன்மென்ட்) என்ற முகவரியில் பதி அலுவலகமும், சென்னை 600017, தி.நகர், ஜி.என்.செட்டி சாலை. புதிய என். 34ல் நுகாவோ நிதி பிரிவின் நிர்வாக அலுவலகத்தையும் கொண்டு செயல்படும் இன்டல்இண்ட் வங்கி லிமிடோ (இனிமேல் 'வங்கி' என குறிப்பிடப்படும்), ஆகிய நாங்கள் இந்த பொது அறிவிப்பை பின்வருமா

இனிமேல் 'வங்கி' என குறிப்பிடப்படும்). ஆகிய நாங்கள் இந்த பொது அறிவிப்பை பின்வருமாறு வெளியிடுகிறோம்.
என்கள் வங்கியின் வாடிக்கையாளர் திரு. ராம்நாத் அகர்வால், த/பெ. ஸ்ரீ ராதே லால் அகர்வால், ஆக்ரா மாவட்டம் மற்றும் தாலுக்கா, ஹரிபார்வாட் வார்டு, கம்லா நகர், பி பிளாக், மனை எண்.பி5ல் கிழக்கில் 00 அடி சனைல், மேற்கில் வணிக வளாகம், வடக்கில் மனை எண்.பி7, தெற்கில் மனை எண்.பி3 (இனி 'மேற்கள்ட சொத்து மற்றும் வீட்டிற்கு முழுமையான உரிமையாளர் அவர். மி2 இனி எங்கள் வாடிக்கையாளர் மேற்கண்ட சொத்து மற்றும் வீட்டிற்கு முழுமையான உரிமையாளர் ஆவரம். எங்கள் வாடிக்கையாளர் மேற்கண்ட சொத்து மற்றும் வீட்டிற்கு முழுமையான உரிமையாளர் ஆவரம். எங்கள் வாடிக்கையாளர் மேற்கண்ட சொத்து மற்றும் வீட்டிற்கு முழுமையான உரிமையாளர் ஆவரம். வரிகை எண். 1339ல் 14.04.1975 அன்று ஆக்ரா சார் பதிவாளர் அலுவலகத்தில் நிறைமேற்றப்பட்ட குத்தகை பத்திரக்குதை பற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கண்ட சொத்தானது, மேற்கண்ட உத்தரவிரதேசம் பத்திரக்குதை பற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கண்ட சொத்தானது, மேற்கண்ட உத்தரவிரதேசம் மூலிற என். 1940த்தை பற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கண்ட செருத்தானது, மேற்கண்ட உத்திரக் மூலம் எங்கள் வாடிக்கையாளர் பெயரில் பானுர் என். 1, ஜில்டு எண். 1954, பக்கங்கள் 399/308, வரிசை எண்.5599ல் ஆக்ரா சார் பதிவாளிடம் பதிடி செய்யப்பட்டு மேருமையான உறுதி பத்திரம் மூலம் எங்கள் வாடிக்கையாளர் பெயரில் பானுர் எண். 1, ஜில்டு எண்.554, பக்கங்கள் 399/308, வரிசை கண்.5599ல் ஆக்ரா சார் பதிவாளிடம் பதிடி செய்யப்பட்ட மேற்கண்ட செருத்து வடும் மற்று ஆவணங்களுகளை வங்கிகளின் பெட்டத்திலிருத்து அதன் நிர்வாக அலுவகத்திற்கு இத்த ஆவணங்கள் கொல்கள் வாடிக்கையாளர் பொடித்திய செய்யப்பட்ட மேற்கண்ட செற்குற் மட்டம் விடிக்கையானர்கள் பட்டகத்திலிருத்து அதன் நிர்வாக அலுவகத்திற்க விடிக்கையானர் மட்டக்குகிகள் வாடிக்கையானர்கள் வாடிக்கையானர்கள் பட்டகத்தில் முறுயக்கள் வாடிக்கையானர்கள் பட்டகத்தில் மடிறையான வடிக்கில்மை. இன்டலிலின்ட் வங்கிகையானர்கள் அல்லது செற்குக்கு அதை தடிறையானர்க்கும் வடிக்கையானர்க்கு அல்லது அதந்த சொத்தின் மீது உத்த உரிமையானர்க்கும் காண்மைக்கு அல்லத்தின் மடிக்குக்கையானர்க்குருக்கையானர்க்கும் வடையையும் மற்கும் அதற்கு மற்குக்கு வடையானர்க்கும் வடையானர்க்கள் வாடிக்கையானர்க்குற்கள் வடிக்குக்கையானர்க்குக்கில் சந்தன்யாடு நடமுய, அமைப்பும், நறுகாடைய அவற அரசு நது கிறைய அத்த கொற்று கைய கப்படுத்தி உள்ளவர்கள் அல்லது அந்த சொத்தின் மீது உரிமைகளையும் கோடிவது முற்றிலும் சட்டவிரோதமானது. அந்த சொத்தை யாரேனும் எந்த வகையிலும் கையாள முயன்றால், அது எங்கள் வாடிக்கையாளரைப் எந்தவிதத்திலும் பாதிக்காது மற்றும் அந்த சொத்தை கையாளும் நபர்கள் மீது உரிய

வாடிக்கையாளரைப் எந்தவிதத்திலும் பாதாகாது மற்றும் அந்த வசாற∞ை ஊகடாளும் நட்டாடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை, மேற்கண்ட சொத்தின் மீது யாருக்கேனும் உரிமை அல்லது மேற்கண்ட ஆவணங்களை கையகப்படுத்திருந்தால் அது குறித்து இந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து :0 நாட்களுக்குச் கேளிக்கையை/தகவலை கீழ்க்கையோப்பமிட்டவரிடம் தெறிவிக்குமாறு கேட்டுக் வெள்ளப்படுகிறாக்கள் கேளிக்கையை/தகவலை கீழ்க்கையே ப்பட்டவரிடம் தெறிவிக்குமாறு கேட்டுக் வெள்ளப்படுகிறாக்கும் தவறும்பட்சத்தில், அந்த சொத்தின் மீது யாருக்கும் உரிமை அல்லது பாத்தியதை அல்லது கோரிக்கையு இல்லை என்று முடிவு செய்யப்படும்.

வேப்கோ இந்தியா லிமிடெட்

பதிவு அலுவலகம்: பிளாட் எண 3 (SP), 3-வது மெயின் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை - 600 058. CIN: L34103TN2004PLC054667 email: Info.india@wabco-auto.com

Telephone No.91 44 42242000, Fax No.91 44 42242009 Website: www.wabcoindia.com 17வது வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

கம்பெணி விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் செபி சுற்றழிக்கைகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) மற்றும் அதன் கீழ் உள்ள விதிகள் மற்றும் கம்பெணிகள் சட்டம் 2013-ல் பொருந்தக்கூடிய விதிகளின்படி. பெருநிறுவனங்களின் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஏப்ரல் 8 2020, ஏப்ரல் 13, 2020, மே 5, 2020 மற்றும் ஜணவரி 13, 2021ல் தேதியிட்ட பொது சுற்றநிக்கைகள் (MCA circulars) எண்கள். 14/2020, 17/2020, 20/2020 மற்றும் 02/2021 மற்றும் SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்), 2015ன் மே 12, 2020 மற்றும் ஜனவரி 15, 2021 தேதிமிட்ட சுற்றறிக்கை எண்கள். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 மற்றும் SEBI/HO(CFD/CMD2/CIRP/2021/11 அனுமதித்தபடி ஒரு பொதுவான இடத்திக் உறுப்பினர்கள் ஆஜராகாமல் காணொளி காட்சி ("VC") மற்றும் இத ங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") கம்பெணியின் 17-வது வருடாந்திர பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை 24 செப்டெம்பர் 2021 அன்று மதியம் 2.00 மணிக்கு இந்திய நேரப்படி

நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெணி விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் செபி சுற்றறிக்கைகளின்பட கம்பெனி அல்லது அவர்களின் சம்பந்தப்பட்ட முதலீட்டு பங்கேற்பாளர்களின (டெபாசிட்டரி) பின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அணைத்த உறுப்பினர்களுக்கும் 17வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் 31 மார்க் 2021-ல் முடிந்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் (வருடாந்திர அறிக்கை) ஆகியவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஓலி / காட்சி சாந்த வழிமுறைகள் ("OAVM") மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் இணையலாம் மற்றும் பங்கேற்கலாம். டீமெட்ரியலைஸ்டு முறை காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்கள், வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் மின்னனு வாக்குப் பதிவு மூலமாக வாக்களித்தல் நடைபெறும் நேரத்தில் பின்னனு வாக்குப் பதிவு மூல்பாக வாக்களித்தல் அல்லது தொலைதூர மின்னனு வாக்குப் பதிவின் மூலம் பங்கேற்க மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இணைவதற்கான வழிகாட்டுதல்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் அளிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஆடியோ விஷுவன் வழிமுறைகள் ("OAVM") மூலம் பங்கேற்கும் உறுப்பினர்கள்

______ ணக்கிடப்படுவார்கள். கம்பெணியின் இணையதளம் www.wabcoindia.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ்சுகளான பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷணல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆம் இந்தியா லிமிடெட்டின் இணையதளங்கள் www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் இணையதளம் i.e www.evoting.nsdl.comல் அறினிப்பு பதிவேற்றம் செய்யப்படும்.

மின்னனு வாக்குப்பதிவு வசதிக்காக அளிக்கப்பட்ட முகவர்). காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி டெயாசிட்டரியிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாதவர்கள் கீழ்க்கண் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை இண்டகிரேட்டட் ரிஜிஸ்ட்ரி மேணேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கான மின்னஞ்சல் முகவரி srirams@integratedindia.in மூலமும், கம்பெனிமின் cvcs.infoindia@zf.com என்ற பின்னஞ்சல் மூலம் அனுப்பி 17வது வருடாந்திர பொதுக்கூட்ட அநிவிப்பில் நகல்கள், வருடாந்திர அநிக்கை மற்றும் அல்லது மின்னனு வாக்குப்பதிவு உள்பட காணெளி காட்சி ('VC') மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஆடியே விஷுவல் வழிமுறைகள் ('OAVM') மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில்

இணைவதற்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாய் a. உங்களது பெயர், ஃபோலியோ எண், முழு முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டு கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம்.

b. பங்கு சான்றுகளின் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின் பக்கம்)

c. சுய சான்றளிக்கப்பட்ட செய்யப்பட்ட பான் மற்றும் d. உறுப்பிணின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்காக ஓட்டுனர் உரிமை பாஸ்போர்ட் / வங்கி அறிக்கை / ஆதார் ஆகியவற்றின் சுயசான்றளிக்கப்பட்ட செய்யப்பட்ட நகல்கள்.

.மேட் முறையில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் டெபாசிட்டரியிடம் அவர்களது மின்னஞ்சல் முகவரிகளை புதுப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்தல் செயல்முறையைத் தொடங்க டீமேட் கணக்கில் பங்குதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் எஸ்எம்எஸ் அனுப்ப நிறுவனம் NSDL மற்றும் செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (CDSL) மூலம் ஏற்பாடு செய்துள்ளது. உறுப்பினர்கள் இந்த வசதியைப் பெறவும், அதற்கேற்ப அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைப் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கம்பெணிகள் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி மற்றும் கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களில் நலனுக்காக மேற்கண்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளகு.

ZF குழுமம் – வேப்கோ இந்தியா லிமிடெட்டுக்காக கம்பெனி செயலாளர்

SHRIRAM TRANSPORT FINANCE CO LTD

MEDAVAKKAM BRANCH S.NO. VEH.NO MAKE MODEL 1. TN03S-5179 MARUTHI MARUTI DZIRE-P

BRANCHMANAGER 7200000406 COLLECTION MANAGER 9677000645

VECHILE FOR SALE